

## ॥ गौरीदशकम् ॥

## கள்ளித்சகம்

(1)

लीलालब्धस्थापितलुमाखिललोकां  
 लोकातीतैर्योगिभिरन्तश्चिरमृग्याम् ।  
 बालादित्यश्रेणिसमानद्युतिपुञ्जां  
 गोरीमम्बामम्बुरुहाक्षीमहसीडे ॥

லீலாலுப்த ஸ்தாபித லுப்தாகில லோகாம்  
லோகாதீதை : யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் ।  
பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம்  
கெளரீம்பா மம்புருவராக்ஷீ மஹமீடே ॥

தனது லீலா விபூதியாக அமைந்து காக்கப்பட்டு பின் தன்னில்லயிக்கும் உலகங்களையடையவரும், சிறந்த யோகி களால் மனதளவில் தேடி அறியத்தக்கவரும், பாலகுருர்யர்கள் போன்ற நிறங்கொண்டவருமான தாமரையிதழிக் கண்படைத்த கெளரீ மாதாவை வணங்குகிறேன்.

(2)

प्रत्याहारध्यानसमाधिस्थितिभाजां  
नित्यं चित्ते निर्वृतिकाषां कलयन्तीम् ।  
सत्यज्ञानानन्दभयों तां तनुरुपां  
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥

ப்ரத்யாஹார தயான ஸமாதிஸ்திதி பாஜாம்  
நித்யம் சித்தே நிர்வஞ்சுதிகாஷ்டாம் கலயந்தீம் ;  
ஸத்ய ஜ்ஞானானந்தமயீம் தாம் தனுரூபாம்  
கெளாமீம்யா மம்புஹாகஷமஹமீடே ॥

ப்ரத்யாஹாரம், தியானம், ஸமாதி நிலைகளிலுள்ள யோகிகளின் மனதில் எப்பொழுதும் பரமானந்தத்தைத் தோற்று விக்கின்றவரும், ஸதயம், ஜஞானம், ஆனந்தம் என்ற உருவத் தில் மெல்லியவளாய்த் தெரிகின்றவருமான கெளரித்தாயை நான் வணங்குகிறேன்.

(3)

சந்திராபீடாந்திதமந்஦ஸ்மிதவக்தா  
சந்திராபீடாலக்டநிலாலக்஭ாராம्।  
இந்தேபெந்தாய்ச்சிதபாடாம்சுஜயுமா  
வூரிமஸ்வாமஸ்வருஹாக்ஷிமஹ்மீடே॥

சந்தராபீடா நந்தித மந்தஸ்மித வக்த்ராம்  
சந்தராபீடாலங்கருத நீலாலகபாராம்।  
இந்தரோ பேந்தரா தயர்சித பாதாம்புஜயுக்மாம்  
கெளரீமீம்பா மம்புருஹாக்ஷிமஹ்மீடே॥

பூத்த முகம் கொண்டவள், சந்திரக்கலையணிந்த கருநீல கூந்தல் கொண்டவள், இந்தரன், உபேந்தரன் முதலியவரால் போற்றப் பட்ட திருவடிகளையுடையவள். அத்தகைய கெளரீயன்னையைப் போற்றுகிறேன்.

(4)

ாடிக்ஷாந்தாநக்ஷரமூர்த்ய விலஸந்தி  
भूते भूते भूतकदन्बप्रसवित्रीम्।  
ஶந்தாநந்தமயீர்தாம் தடி஦ாபா  
வூரிமஸ்வாமஸ்வருஹாக்ஷிமஹ்மீடே॥

அதிச்சாந்தா மக்ஷரமூர்த்யா விலஸந்தீம்  
பூதே பூதே பூதகதம்பப்ரஸவித்ரீம்।  
சப்தப்ரஹ்மானந்தமயீம் தாம் தடி தாபாம்  
கெளரீமீம்பா மம்புருஹாக்ஷி மஹ்மீடே॥

அகராதி கண்காராந்தமான அகஷரங்கள் வடிவத்துடன் விளங்குபவள், யுகத்திற்கு யுகம் ஜீவராசிகளைப் படைப்பவள், சப்தப்ரஹ்ம வடிவமும், மின்னல் ஒளியும் கொண்டவள், அத்தகைய கெளர்மாதாவை வணங்குகிறேன்.

(5)

மூலா஧ாராதுதிதவீத்யா வி஧ிரஞ்ச  
ஸௌர் சாந்த் வ்யாப்ய விஹாரஜவலிதாஜிம् ।  
யேய் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மதனுஸ்தா ஸுखரூபா  
ಗௌரீம்஬ாமஸ்துராக்ஷீமஹமீடே ॥

மூலாதாராத் உத்திதவீத்யா விதிரந்தரம்  
ஸெளரம் சாந்தரம் வ்யாப்ய விஹாரஜவலிதாங்கீம் ।  
யேயம் ஸஉக்ஷ்மாத்ஸஉக்ஷ்மதமதனு ஸ்தாம்ஸாகருபாம்  
கெளர்மீம்பா மம்புருஹா கஷ்மீறீடே ॥

மூலாதா ரத்தினின்று புறப்பட்ட வழியோடு ப்ரம்ம மந்த்ரத்தையும் சூர்யசந்தரபிலங்களையும் வியாபித்து களிப் பதில் ஜ்வலிப்பவரும், அனுவிற்கும் அனுவாய், ஆனந்தமய மாய் விளங்குபவருமான கெளரியன்னையை வணங்குகிறேன்.

(6)

நிதய: ஶுட்டி நிஷ்கல ஏகோ ஜாவீஶ:  
சாக்ஷி யஸ்யா: ஸர்வி஘ௌ ஸஂஹரண ச ।  
விஷ்வாண்கிழநல்லோலான் ஶிவபத்தி  
கௌரீம்஬ாமஸ்துராக்ஷீமஹமீடே ॥

நிதய: சுத்தோ நிஷ்கல ஏகோ ஜூகத்தீச:  
ஸாக்ஷீயஸ்யா:ஸர்கவிதெள ஸம்ஹரணேச ।  
விச்வத்ராண க்ரீடனலோலாம் சிவபத்தீம்  
கெளர்மீம்பா மம்புருஹாகஷ் மஹீடே ॥

உலகைப் படைப்பதிலும், ஒடுக்குவதிலும் எவருக்கு சாக்ஷியாய் நித்யனுய், சுத்தனுய், நிஷ்கலனுய் ஸ்ரீபரமேச்வரன்

இருக்கிறானோ, எவள் உலகைப் படைக்கும் விளையாட்டில் உவகை கொண்டவளோ அத்தகைய சிவபத்னியான் கெளரீயை நான் வணங்குகிறேன்.

(7)

யस्याः कुक्षौ लीनमखण्डं जगदण्डं  
भूयो भूयः प्रादुरभूत्यितमेव ।  
पत्या सार्धं तां रजताद्रौ विहरन्ती  
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥

யஸ்யா: குக்ஷை லீநமகண்டம் ஜகதண்டம்  
பூயோ பூய: ப்ராது ராது உத்திமேவ ।  
பத்யா ஸார்தம் தாம் ரஜதாத்தெரள விஹாந்தீம்  
கெளரீம்பா மம்புருஹாக்ஷி மஹமீடே ॥

இந்த சராசர ப்ரபஞ்சம் பின்னும் பின்னும் தோன்றி எவளது உதரத்தில் ஒடுங்கியுள்ளதோ, வெள்ளிமலையில் பர்தாவோடு களித்து நிற்கும் அந்த அன்னை கெளரீயை வணங்குகிறேன்.

(8)

यस्याभोतं प्रोतमशेषं मणिमाला  
सूत्रे यद्वत्त्वापि घरं चाप्यचरं च ।  
तामध्यात्मज्ञानपदव्या गमनीयां  
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥

யஸ்யாமோதம் ப்ரோதமசேஷம் மணிமாலா  
ஸுத்ரே யத்வத் க்வாபி சரம் சாப்யசரம்ச ।  
தாமத்யாதம் ஜ்ஞானபதவ்யா சமனீயாம்  
கெளரீம்பா மம்புருஹா கஷ்மஹமீடே ॥

இந்த சராசர ப்ரபஞ்சம் தவமணிமாலையில் கோர்க்கப் பட்டது போல் எவளிடம் மேலும் கீழுமாய் அடங்கியுள்ளதோ, எவள் ஆத்மஜ்ஞானவாயிலாக அறியத்தக்கவளோ அத்தகைய கெளரீயன்னையை வணங்குகிறேன்.

(9)

நாநாகாரை: ஶத்திகடம்பை  
வூவுநானி  
வ்யாப்ய ஸ்வைர் க்ரி஡தி யேய் ஸ்வயமேகா |  
கல்யாணி தா கல்பலதாமானதி஭ாஜா  
गौरीमस्बामस्बुरुहाक्षीमहसीडे ॥

நாநாகாரை: சக்தி கதம்பைப்புவனேநி  
வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வயமேகா |  
கல்யாணீம்தாம் கல்பலதா மாநதிபாஜாம்  
கெளாரீமம்பாம் அம்புருஹாக்ஷீமஹமீடே ॥

தான் ஒருவளாயிருந்து கொண்டு தனது பலவித  
சக்திகளுடன் உலகை வியாபித்து தன்னிச்சைப்படி விளையாடும்  
கல்யாணியவள். தன்னை வணங்கியவருக்கு கல்பகக் கொடியு  
மவள். அந்த கெளாரியன்னையை வணங்குகிறேன்.

(10)

ஆஶாபாஶகலேஶவிநாश் வி஦்஧ானா  
பாடாம்஭ோஜ்யாநபராண் புருஷாணாஸ் |  
இஶாமீஶார்஧ாங்கரா தாம்பிராமா  
गौरीमस्बामस्बुरुहाक्षीमहसीडे ॥

ஆசாபாச க்லேச விநாசம் விததாநாம்  
பாதாம் போஜுத்யான பராணாம் புருஷாணாம் |  
ஈசா மீசார்தாங்கஹராம் தாம்பிராமாம்  
கெளாரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே ॥

தனது திருவடித் தாமரையை தியானிக்கும் மனிதருக்கு  
ஆசாபாசங்களையும், அதன் நிமித்தம் ஏற்படும் கஷ்டங்களையும்  
அகற்றுபவள் அன்னை கெளாரி. மேலும் அவள் மகேசனது உடல்  
இடது பாகத்தை வலியக் கொண்டவள். தாமரை இதழோத்த  
கண்களையும் கொண்டு விளங்குமவளை ஸ்தோத்ரம்  
செய்கிறேன்.

(e) (11)

प्रातःकाले भावविशुद्धः प्रणिधाना ॥११॥  
द्वृक्त्या नित्यं जल्पति गौरीदशकं यः ॥१२॥  
वाचं सिद्धिं संपदमग्यां शिवभक्तिं ॥१३॥  
तस्यावश्यं पर्वतपुत्रीविदधाति ॥१४॥

प्ररातः कालेपावविषत्तः पर्णितानात्  
पक्त्या नित्यम् जल्पति केळार्त्तकमयः ।  
वासाम् लित्तीम् सम्पदतमकर्याम् चिवपक्त्तीम्  
तस्यावश्यम् पर्वतपुत्रीवित्ताति ॥१५॥

त्तुय करुत्तुटन्ति यानत्तिलाम्नं तु एव नेनारुवन्ति  
पक्त्तियुटन्ति इन्त केळार्त्तकत्तेति नेन्तेऽरुम् परायनम्  
चेयकिरानेना अवनुक्तु पार्वती चिवपक्त्तियेयम्, पेचक्त  
तिरुमेयेयम्, मिकुन्त चेल्वत्तेयम् अमेयस्ति चेयवान्.

केळार्त्तकम् मुर्त्तिर्त्त्रु

